

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பரமத்தி.

முன்னிலை: செல்வி.ம.கலைச்செல்வி, B.Sc., L.L.B.,

மாவட்ட உரிமையியல் நீதிபதி,

பரமத்தி.

2026ம் ஆண்டு மார்ச் திங்கள் 16ம் நாள் திங்கள்கிழமை

அசல் வழக்கு எண்.35/2022

CNR.No.TNNM0C-000210-2021

தமிழ்நாடு கிராம வங்கி

பை அதன் கிளை மேலாளர்

எஸ்.வாழ்வந்தி கிளை.

.....வாதி

-எதிராக-

1. NSSS வில்லிபாளையம் JLG 001

Rep. By its Member Abirami

2. அபிராமி

3. கல்பனா

4. அமுதா

5. சாந்தி

(2 முதல் 5 பிரதிவாதிகள் தனக்காகவும், 1ம் பிரதிவாதிக்காகவும்)

....பிரதிவாதி

இவ்வழக்கு 24.02.2026ம் தேதியன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது வாதி தரப்பில் வழக்கறிஞர் திருமதி.B.மணிமேகலை அவர்கள் ஆஜராகியும், 1 மற்றும் 2 பிரதிவாதிகள் தரப்பில், வழக்கறிஞர் திரு.M.கலைவாணன் அவர்கள் ஆஜராகியும், 1, 2 பிரதிவாதிகள் தரப்பில் வா.சா.1 சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்யாமல் அழைத்தும் ஆஜரின்மையால் தோன்றாத் தரப்பினராக்கப்பட்டும், 3 முதல் 5 பிரதிவாதிகள் தரப்பில் அழைத்தும் ஆஜரின்மையாலும் தோன்றாத் தரப்பினராக்கப்பட்டும், 1 முதல் 5 பிரதிவாதிகளைப் பொறுத்து, ஒருதலைபட்சமாக்கப்பட்டுள்ளார்கள். வாதிகள் தரப்பு வழக்கறிஞரின் வாதுரை கேட்கப்பட்டும், வாதி தரப்பு சாட்சி, சான்றாவணங்களை பரிசீலனை செய்தும், இதுநாள் வரை இந்நீதிமன்ற சீரிய பரிசீலனையில் இருந்து வந்து, இவ்வழக்கில் இன்று இந்நீதிமன்றம் வழங்கும்...

தீர்ப்புரை

பிரதிவாதிகள், வாதி வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ரூ.78,504/-யை வழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து, வழக்கு இறுதியாக

முடிவாகும் வரை 14% வட்டியுடனும், மற்றும் செலவுத்தொகை கோரியும், வாதி வங்கியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2). வழக்குரையின் சுருக்கம்:-

2.1). 1ம் பிரதிவாதி நடத்தி வந்த NSSS வில்லிபாளையம் JLD001 என்ற குழுவில் 2 முதல் 5 பிரதிவாதிகள் உறுப்பினர்களாக இருப்பதாகவும், பிரதிவாதிகள் தங்கள் குழுவின் சார்பாக வாதி வங்கியிடம் இருந்து ரூ.1,00,000/- கடனாக பெறுவதற்கு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி வாதி வங்கியிடம் விண்ணப்பம் செய்ததன் பேரில் கடந்த 31.10.2018 தேதியில் வாதியின் வங்கியானது ரூ.1,00,000/- கடன் அனுமதியளித்து, மாதம்தோறும் 14% வட்டியுடன் 60 தவணைகளாக ரூ.1667/- கட்ட வேண்டுமென்று கூறி, ஒப்புக்கொண்டு கடன் பெற்றதாகவும், பிரதிவாதிகளிடம் புரோநோட் எழுதி வாங்கிக்கொண்டு மற்றும் சில ஆவணங்களில் கையொப்பம் வாங்கிக்கொண்டு RBI உத்தரவின்படி 14% வட்டியுடன் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி கடன் தொகையானது NSSS வில்லிபாளையம் குழுவினருக்கு கூட்டுப்பொறுப்பாக கடன் வழங்கப்பட்டதாகவும், பிரதிவாதிகள் வாதியின் வங்கிக்கு செலுத்த வேண்டிய மாத தவணையை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருந்ததாகவும், ஏற்கனவே பிரதிவாதிகளுக்கு வாதியின் வங்கியிருந்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், பிரதிவாதிகள் பெற்ற கடனை தாமாக முன்வந்து திருப்பி செலுத்தவில்லை என்றும், இறுதியாக 20.09.2021 தேதியில் வாதியின் வங்கியானது பிரதிவாதிகளின் முகவரிக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியதாகவும், 3, 5 பிரதிவாதிகளிடமிருந்து திருப்பி அனுப்பட்டு விட்டதாகவும், பின்னர் 1,2,4 பிரதிவாதிகள், அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக்கொண்டதாகவும், பிரதிவாதிகளின் வங்கி பரிவர்த்தனை பொறுத்தவற்றில் வங்கியில் பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய தொகை 28.10.2021 வரை ரூ.78,504/-யும், செலுத்தக்கோரி வாதி வங்கியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3). 2ம் பிரதிவாதி தாக்கல் செய்துள்ள எதிருரையின் சுருக்கம்:-

தமிழ்நாடு கிராம வங்கி பெண்களின் பொருளாதார நிலையை

மேம்படுத்துவதற்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவை தெரிவு செய்து, மேற்படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பெயரை வைத்து, அந்த குழுவிற்கு ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்து அவர் வங்கியின் ஏஜெண்டாக இருந்து பணம் வாங்கி கொடுப்பதும், வசூல் செய்து கொடுப்பதுமான வேலைகளை செய்து வந்ததாகவும், அதன்படி தமிழ்நாடு கிராம வங்கி NSSS வில்லிபாளையம் JOINT LIABILITY GROUPS அபிராமி என்பவரை பிரதிநிதியாக நியமனம் செய்து அவர் மூலம் கடன் கொடுத்து வசூல் செய்தும் வந்ததாகவும், மேற்படி குழுவிற்காக 31.10.2018 தேதியில் ரூ.1,00,000/- குழு கடனாக கொடுத்து அதில் மாதம் ஒன்றுக்கு 14% சதவீத வட்டியுடன் ரூ.1667/- என்று மாதம்தோறும் செலுத்த வேண்டும் என்று, ஒப்பந்தம் செய்யப்பட்டு கடன் கொடுக்கப்பட்டதாகவும், அதன்படி குழு உறுப்பினர்கள் மேற்படி அசலும் வட்டியும் மாதம் மாதம் வங்கியின் முகவரான அன்னக்கொடியிடம் செலுத்தி வந்ததாகவும், இந்த குழுவை பொறுத்தவரை அபிராமி என்பவரை தன்னை பொறுப்பாளராக நியமித்தது அவருக்கு தெரியாது என்றும், அவர் அன்னக்கொடியிடம் கடன்வாங்கி தரச்சொல்லி கேட்டபொழுது அவர் இன்னும் நான்கு நபர்களை சேர்த்து மேற்படி NSSS வில்லிபாளையம்(JLG) குழுவாக நியமனம் செய்து அதன் மூலம் பல்லவன் கிராம வங்கியில் கடன் வாங்கி அதற்கு கமிஷன் தொகையாக ரூ.1000/- பெற்றுக்கொண்டு மாதம் தோறும் தன்னிடம் பணம் செலுத்தவேண்டும் என கூறியிருந்ததாகவும், அதை நம்பி இந்த குழுவில் உள்ள அபிராமி உட்பட அனைவரும் அன்னக்கொடியிடம் பணத்தை செலுத்திவந்ததாகவும், அவர் பணத்தை வங்கியில் செலுத்தாமல் தனது சொந்த உபயோகத்திற்காக வைத்து வீடு கட்டிக்கொண்டதாகவும், மேற்படி குழுவினர் செலுத்திய பணத்திற்கு எந்த விதமான ரசீதும் அன்னக்கொடியோ பல்லவன் கிராம வங்கியோ தரவில்லை என்றும், மேற்படி நபர் சுமார் 40க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து அவர்களிடம் பணம் வசூல் செய்து அதை வங்கிக்கு செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், இவரின் செயல் வங்கிக்கு தெரிந்திருந்தும் அவர்மீது ஏதும் நடவடிக்கை எடுக்காமல் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த புரோநோட்டுகளை வைத்து ரூ.78,504/- செலுத்தவேண்டும் என வாதியானவர் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், உறுப்பினர்கள் அனைவரும்

தங்களுக்குரிய கடன் தொகையை அன்னக்கொடி என்பவரிடம் செலுத்திவிட்டதாகவும், எனவே பொய்யான இவ்வழக்கை செலவுத்தொகையுடன், தள்ளுபடி செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4). வழக்குரை மற்றும் எதிர்வழக்குரையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு எழுவினாக்கள் வணையப்பட்டுள்ளன.

1. Whether the Plaintiffs are entitled to recover the loan amount sum of Rs.78,504/- along with interest at the rate of 14% p.a. from the date of suit till realization from the defendants?
2. To what other reliefs, if any, is the plaintiff is entitled?

5). இருதரப்பு சாட்சிகள், சான்றாவணங்களின் விவரம் :-

வாதிகள் தரப்பில், M.K.செந்தில்குமார் என்பவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு, 31.10.2018 தேதியிட்ட கூட்டு பொறுப்பு குழுவாகிய பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு ஏற்படுத்திய தீர்மானம் அசல் வா.சா.ஆ.1 ஆகவும், 31.10.2018 தேதியிட்ட பிரதிவாதிகள் குழு கடன் பெறுவதற்காக கொடுத்த ரூ.10,000/- விண்ணப்பம் உண்மை நகல் வா.சா.ஆ.2 ஆகவும், 31.10.2018 தேதியிட்ட வாதி வங்கி கொடுத்த ஒப்புதல் உண்மை நகல் வா.சா.ஆ.3 ஆகவும், 31.10.2018 பிரதிவாதிகள் ரூ.1,00,000/-க்கு வாதி வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள டிமாண்ட் பிராம்ஸரி நோட் அசல் வா.சா.ஆ.4 ஆகவும், 31.10.2018 தேதியிட்ட பிரதிவாதிகள் மேற்படி கடனுக்காக வாதி வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஒப்பந்தம் அசல் வா.சா.ஆ.5 ஆகவும், 31.10.2018 தேதியிட்ட பிரதிவாதிகள் வாதியின் வங்கிக்கு ஆதரவாக ஏற்படுத்திக் கொடுத்துள்ள இடைநிலை ஒப்பந்தம் அசல் வா.சா.ஆ.6 ஆகவும், 31.10.2018 தேதியிட்ட வாதி வங்கிக்கு பிரதிவாதிகள் ஆவணத்தை ஒப்படைத்தற்கான கடிதத்தின் உண்மை நகல் வா.சா.ஆ.7 ஆகவும், 28.01.2019 தேதியிட்ட பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவைகள் தமிழ்நாடு கிராம வங்கியாக மாற்றியமைக்கப்பட்டதற்கான அறிவிப்பு நகல் வா.சா.ஆ.8 ஆகவும், 20.09.2021 வாதி வங்கியானது பிரதிவாதிகளுக்கு வழக்கறிஞர் மூலம் அனுப்பிய அறிவிப்பு அலுவலக நகல் வா.சா.ஆ.9 ஆகவும், கணக்கு விவரப்பட்டியல் சான்றிட்ட நகல் வா.சா.ஆ.10 ஆகவும், 3,5 பிரதிவாதிகள்

மேற்படி அறிவிப்பினை பெற்றுக்கொள்ளாமல் திருப்பப்பட்ட பதிவு தபால் கவர் அசல் வா.சா.ஆ.11 ஆகவும், பொது அதிகாரப்பத்திரம் நகல் வா.சா.ஆ.12 ஆகவும், 1, 2 பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்பியதற்கான பதிவிறக்கம் நகல் வா.சா.ஆ.13 ஆகவும், 4ம் பிரதிவாதி அறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டை அசல் வா.சா.ஆ.14 ஆகவும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதிகள் தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை. சான்றாவணங்கள் எதுவும் குறியீடு செய்யப்படவில்லை.

6). வழக்குரை, எதிர்வழக்குரை, வாதிதரப்பு சாட்சிகள், வாதிதரப்பு சான்றாவணங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.

7). வாதி வங்கிக்கு வழக்கு பரிகாரம் கிடைக்கத்தக்கதா? என்பதே தீர்வுக்குரிய சங்கதியாக உள்ளது. வழக்கு சங்கதிகளை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வாதி வங்கியை சார்ந்ததாக உள்ளது.

8). வாதி தரப்பில், பிரதிவாதிகளால் 31.10.2018 தேதியில் வா.சா.ஆ.1 ஆவணத்தின்படி, தீர்மானம் ஏற்படுத்தப்பட்டு, வா.சா.ஆ.2 ஆவணத்தின்படி, வாதி வங்கியிடமிருந்து ரூ.1,00,000/- கடன் பெறுவதற்காக விண்ணப்பம் கொடுக்கப்பட்டதற்கு வாதி வாங்கியால் வா.சா.ஆ.3 ஆவணத்தின்படி ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கு ஆதரவாக பிரதிவாதிகள் வா.சா.ஆ.4 முதல் வா.சா.ஆ.7 வரையிலான ஆவணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதையும், மேலும் வாதி வங்கியிடமிருந்து கடன் பெற்ற பிரதிவாதிகள் அதனை முறையாக செலுத்தாததால், வாதி வங்கியானது வா.சா.ஆ.9 ஆவணத்தின்படி, பிரதிவாதிகளுக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பினை வா.சா.ஆ.11 ஆவணத்தின்படி, 3, 5 பிரதிவாதிகளால் திருப்பப்பட்டுள்ளதையும், வா.சா.ஆ.13 ஆவணமானது 1, 2 பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்பியதற்கான பதிவிறக்கம் என்பதையும், வா.சா.ஆ.14 ஆவணத்தின்படி 4ம் பிரதிவாதி அறிவிப்பு பெற்றுக்கொண்டதையும், மேற்படி அறிவிப்பினை பெற்றுக்கொண்ட பின்னிட்டும் பிரதிவாதிகள் நிலுவை கடன் தொகையை வாதி வங்கிக்கு திருப்பி செலுத்தவில்லை என்பதையும், எனவே வா.சா.ஆ.10 ஆவணத்தின்படி, 28.10.2021 தேதிவரை பிரதிவாதிகளால் கடன் தொகை ரூ.78,504/-யை செலுத்தப்பட வேண்டியுள்ளதையும் அறிய முடிகிறது.

9). வழக்கில், பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த வழக்கில் தோன்றாத் தரப்பினராக தீர்மானிக்கப்பட்டுள்ளார்கள். வாதி வங்கி வழக்கு சங்கதிகள் குறித்து நிரூபித்துள்ள நிலையில், பிரதிவாதிகள், வாதியின் ஆவண மற்றும் வாய்மொழி சாட்சியத்தை மறுத்து தங்களது கட்சியை மெய்ப்பிக்கும் வகையில் சாட்சிகள், ஆவணங்களை இந்நீதிமன்றத்தில் முன்வைக்க வாய்ப்பளித்தும், அவ்வாறு செய்ய தவறிவிட்டார்கள். ஆகவே வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.14 வரையிலான ஆவணங்கள் மற்றும் வா.சா.1ன் பிரமாண வாக்குமூலத்தை பரிசீலனை செய்ததிலிருந்து, வாதி வங்கி வழக்கில் கூறியுள்ள சங்கதிகளை நிரூபித்திருப்பதாக இந்நீதிமன்றம் கருதுவதால், இந்த வழக்கில் வாதி வங்கி கோருகிற பரிகாரங்கள் வாதி வங்கிக்கு கிடைக்கக்கூடியது என்று இந்நீதிமன்றம் தீர்வு காண்கிறது.

10). இறுதியாக, இவ்வழக்கு கீழ்க்கண்டவாறு அனுமதிக்கப்படுகிறது.

1) பிரதிவாதிகள், வாதி வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை ரூ.78,504/-யை வாதி வங்கிக்கு, வழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து, வழக்கு இறுதியாக முடிவான தேதி வரை ஆண்டொன்றுக்கு 14% வட்டியுடன் சேர்த்து பிரதிவாதிகள் செலுத்த வேண்டுமென தீர்ப்பளிக்கப்படுகிறது.

2) தாவா செலவுத்தொகையை வாதி வங்கிக்கு, பிரதிவாதிகள் செலுத்தவேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

என்னால் சுருக்கெழுத்து தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு, அவரால் நேரடியாக கண்ணியில் தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் பிழை நீக்கம் செய்யப்பட்ட பின் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாளான இன்று இந்நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி,
பரமத்தி.

வாதிகள் தரப்பு சாட்சி:-

வா.சா.1 – M.K.செந்தில்குமார்.

வாதிகள் தரப்பு சான்றாவணங்கள்:-

வா.சா.ஆ.1	31.10.2018	கூட்டு பொறுப்பு குழுவாகிய பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு ஏற்படுத்திய தீர்மானம் அசல்
-----------	------------	--

வா.சா.ஆ.2	31.10.2018	பிரதிவாதிகள் குழு கடன் பெறுவதற்காக கொடுத்த ரூ.10,000/- விண்ணப்பம் உண்மை நகல்
வா.சா.ஆ.3	31.10.2018	வாதி வங்கி கொடுத்த ஒப்புதல் உண்மை நகல்
வா.சா.ஆ.4	31.10.2018	பிரதிவாதிகள் ரூ.1,00,000/-க்கு வாதி வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள டிமாண்ட் பிராம்ஸரி நோட் அசல்
வா.சா.ஆ.5	31.10.2018	பிரதிவாதிகள் மேற்படி கடனுக்காக வாதி வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஒப்பந்தம் அசல்
வா.சா.ஆ.6	31.10.2018	பிரதிவாதிகள் வாதியின் வங்கிக்கு ஆதரவாக ஏற்படுத்திக் கொடுத்துள்ள இடைநிலை ஒப்பந்தம் அசல்
வா.சா.ஆ.7	31.10.2018	வாதி வங்கிக்கு பிரதிவாதிகள் ஆவணத்தை ஒப்படைத்ததற்கான கடிதத்தின் உண்மை நகல்
வா.சா.ஆ.8	28.01.2019	பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவைகள் தமிழ்நாடு கிராம வங்கியாக மாற்றியமைக்கப்பட்டதற்கான அறிவிப்பு நகல்
வா.சா.ஆ.9	20.09.2021	வாதி வங்கியானது பிரதிவாதிகளுக்கு வழக்கறிஞர் மூலம் அனுப்பிய அறிவிப்பு அலுவலக நகல்
வா.சா.ஆ.10	-	கணக்கு விவரப்பட்டியல் சான்றிட்ட நகல்
வா.சா.ஆ.11	-	3,5 பிரதிவாதிகள் மேற்படி அறிவிப்பினை பெற்றுக்கொள்ளாமல் திருப்பப்பட்ட பதிவு தபால் கவர் அசல்
வா.சா.ஆ.12	-	பொது அதிகாரப்பத்திரம் நகல்
வா.சா.ஆ.13	-	1, 2 பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்பியதற்கான பதிவிறக்கம் நகல்
வா.சா.ஆ.14	-	4ம் பிரதிவாதி அறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டை அசல்

பிரதிவாதிகள் தரப்பில் சாட்சி மற்றும் சான்றாவணங்கள் : இல்லை

மாவட்ட உரிமையியல் நீதிபதி,
பரமத்தி.

மாவட்ட உரிமையியல் நீதிபதி,
பரமத்தி.

Fair/Draft/Judgment
O.S.No.35/2022
Date.16.03.2026